



مبادئ اللغة

COURS D'ARABE EN VIDÉO

مبادئ اللغة

COURS D'ARABE EN VIDÉO



LIVRE DE MEDINE

TOME 2

مُرَاجَعَةٌ ٣

مبداي الألف الأولى

COURS D'ARABÉ EN VIDÉO

الإِعْرَابُ

الْجُرُّ

النَّصْبُ

الرَّفْعُ

التَّمْيِيزُ

كَمْ طَالِبًا فِي الْفَصْلِ

المَفْعُولُ بِهِ

ضَرَبَ زَيْدٌ يَاسِرًا

خَبَرٌ كَانَ وَأَخَوَاتِهَا

لَيْسَ زَيْدٌ قَائِمًا

إِسْمٌ إِنَّ وَأَخَوَاتِهَا

إِنَّ زَيْدًا قَائِمٌ

الظُّرُوفُ

فَوْقَ ، تَحْتَ ، قَبْلَ

النَّوَاسِخُ

Ceux qui abrogent (le statut grammatical)

COURS D'ARABE EN VIDÉO

النَّوَاسِخُ

Sont des verbes ou particules qui agissent sur la phrase nominale de deux manières :

- ✓ En changeant le sens et le jugement de celle-ci.
- ✓ En changeant le statut et الإعرابُ de ses éléments (المبتدأ والخبر)

النَّوَاسِخُ

حُرُوفٌ

أَفْعَالٌ

COURS D'ARABE EN VIDÉO

النَّوَاسِخُ

حُرُوفٌ

إِنَّ وَأَخَوَاتُهَا

إِنَّ زَيْدًا جَالِسٌ

إِنَّ

إِنَّ زَيْدًا جَالِسٌ

لَكِنَّ

لَكِنَّ زَيْدًا جَالِسٌ

كَأَنَّ

كَأَنَّ زَيْدًا عَالِمٌ

لَعَلَّ

لَعَلَّ زَيْدًا نَاجِحٌ

أَفْعَالٌ

كَانَ وَأَخَوَاتُهَا

لَيْسَ زَيْدٌ قَائِمٌ

لَيْسَ

لَيْسَ زَيْدٌ قَائِمًا

إِنِّ وَأَخَوَاتُهَا

(إِن) et ses sœurs

COURS D'ARABE EN VIDÉO

إِنَّ وَأَخْوَاتِهَا

Sont un groupe de particules (حُرُوفٌ) qui font partie des النَّوَاسِخِ .

Elles ont deux fonctions sur la phrase nominale :

1. Elles changent ou nuancent le sens de la phrase, chaque particule exprime un sens particulier
2. Elles changent le statut du المُبْتَدَأِ et du الْخَبَرِ :
 - Le المُبْتَدَأِ devient مَنْصُوبٌ et se nomme (إِسْمٌ إِنَّ)
 - Le الْخَبَرِ reste مَرْفُوعٌ et se nomme (خَبَرٌ إِنَّ)

إِنَّ وَأَخَوَاتِهَا

كَأَنَّ

كَأَنَّ زَيْدًا نَاجِحٌ

لَكِنَّ

لَكِنَّ زَيْدًا نَاجِحٌ

لَعَلَّ

لَعَلَّ زَيْدًا نَاجِحٌ

إِنَّ أَنْ

إِنَّ زَيْدًا جَالِسٌ

COURS D'ARABE EN VIDÉO

إِنَّ أَنْ

Elles ont deux fonctions sur la phrase nominale :

1. Elles **confirment et appuient** le sens de la phrase nominale (التَّوَكِيدُ)
2. Elles changent le statut du المَبْتَدَأُ et du الْخَبَرُ :
 - Le المَبْتَدَأُ devient مَنْصُوبٌ et se nomme (إِسْمٌ إِنَّ)
 - Le الْخَبَرُ reste مَرْفُوعٌ et se nomme (خَبَرٌ إِنَّ)

(إِنَّ) et (أَنَّ) expriment la même chose excepté que (إِنَّ) s'utilise en début de phrase contrairement à (أَنَّ) qui s'utilise en milieu

زَيْدٌ طَالِبٌ

زَيْدٌ : مُبْتَدَأٌ طَالِبٌ : خَبَرٌ
(Zayd est un étudiant)

إِنَّ زَيْدًا طَالِبٌ

زَيْدٌ : اسْمٌ إِنَّ مَنْصُوبٌ طَالِبٌ : خَبَرٌ إِنَّ مَرْفُوعٌ

(Certes Zayd est un étudiant)

COURS D'ARABE EN VIDÉO

لَعَلَّ

A deux fonctions sur la phrase nominale :

1. Elle exprime **le souhait ou la probabilité** qu'elle se réalise (التَّرَجِّي)
2. Elles changent le statut du **المُبْتَدَأ** et du **الخَبَرُ** :
 - Le **المُبْتَدَأ** devient **مَنْصُوبٌ** et se nomme (إِسْمٌ لَعَلَّ)
 - Le **الخَبَرُ** reste **مَرْفُوعٌ** et se nomme (خَبَرٌ لَعَلَّ)

زَيْدٌ نَّاجِحٌ

زَيْدٌ : مُبْتَدَأٌ
نَّاجِحٌ : خَبَرٌ
(Zayd réussit)

لَعَلَّ زَيْدًا نَّاجِحٌ

زَيْدٌ : اسْمٌ لَعَلَّ مَنْصُوبٌ
نَّاجِحٌ : خَبَرٌ لَعَلَّ مَرْفُوعٌ
(Espérons que Zayd réussisse)

لَكِنَّ

A deux fonctions sur la phrase nominale :

1. Elle sert à corriger ou nuancer une parole précédente (الإِسْتِدْرَاكُ)

Elle doit donc obligatoirement être précédée d'une phrase qui est en désaccord avec celle-ci.

2. Elle change le statut du المُبْتَدَأُ et du الْخَبَرُ :

- Le المُبْتَدَأُ devient مَنْصُوبٌ et se nomme (إِسْمٌ لَكِنَّ)
- Le الْخَبَرُ reste مَرْفُوعٌ et se nomme (خَبَرٌ لَكِنَّ)

عِلْمُ زَيْدٍ كَثِيرٌ

عِلْمُ زَيْدٍ : مُبْتَدَأٌ
كَثِيرٌ : خَبَرٌ

زَيْدٌ فَقِيرٌ لَكِنَّ

عِلْمَهُ كَثِيرٌ

عِلْمَهُ : اسْمٌ لَكِنْ مَنْصُوبٌ
كَثِيرٌ : خَبَرٌ لَكِنْ مَرْفُوعٌ

(Zayd est pauvre mais sa science est grande)

كَأَنَّ

A deux fonctions sur la phrase nominale :

1. Elle **exprime la comparaison** entre le (المُبْتَدَأُ) et le (الْخَبَرُ) (التَّشْبِيهُ).
Elle peut également exprimer la **supposition** (on dirait que...).
2. Elle change le statut du المُبْتَدَأُ et du الْخَبَرُ :
 - Le المُبْتَدَأُ devient مَنْصُوبٌ et se nomme (إِسْمُ كَأَنَّ)
 - Le الْخَبَرُ reste مَرْفُوعٌ et se nomme (خَبَرُ كَأَنَّ)

زَيْدٌ عَالِمٌ

زيد : مُبْتَدَأٌ عالم : خَبَرٌ

(Zayd est un savant)

كَأَنَّ زَيْدًا عَالِمٌ

زيدا : اسمٌ كَأَنَّ مَنْصُوبٌ عالم : خَبَرٌ كَأَنَّ مَرْفُوعٌ

(Comme si Zayd est un savant / On dirait que Zayd est un savant)

كَانَ وَأَخَوَاتُهَا

مبادئ اللغة
(كان) et ses sœurs

COURS D'ARABE EN VIDÉO
première partie

كَانَ وَأَخْوَاتُهَا

Sont des **verbes** qui font partie des **النَّوَاسِخِ**
Ils auront **deux fonctions** sur la phrase nominale :

1. Changer le sens ou nuancer la phrase nominale
2. Changer le statut et الإعراب du **المُبْتَدَأِ** et du **الخَبَرِ** :

- Le **المُبْتَدَأِ** restera **مَرْفُوعٌ** et se nommera
- Le **الخَبَرِ** deviendra **مَنْصُوبٌ** et se nommera

كَانَ وَأَخْوَاتُهَا

لَيْسَ

كَانَ

كَانَ

A deux fonctions sur la phrase nominale :

1. Il **change le temps** de la phrase nominale **au passé**
2. Il change le statut du **المُبْتَدَأ** et du **الخَبَرُ** :

- Le **المُبْتَدَأ** reste **مَرْفُوعٌ** et se nomme (**إِسْمٌ كَانٌ**)
- Le **الخَبَرُ** devient **مَنْصُوبٌ** et se nomme (**خَبَرٌ كَانٌ**)

زَيْدٌ طَالِبٌ

زَيْدٌ : مُبْتَدَأٌ طَالِبٌ : خَبَرٌ
(Zayd est un étudiant)

كَانَ زَيْدٌ طَالِبًا

زَيْدٌ : اسْمٌ كَانِ مَرْفُوعٌ طَالِبٌ : خَبَرٌ كَانِ مَنْصُوبٌ

(Zayd était un étudiant)

لَيْسَ

A deux fonctions sur la phrase nominale :

1. Il **exprime la négation** de la phrase nominale
2. Il change le statut du **المُبْتَدَأُ** et du **الخَبَرُ** :

- Le **المُبْتَدَأُ** reste **مَرْفُوعٌ** et se nomme (**إِسْمٌ لَيْسَ**)
- Le **الخَبَرُ** devient **مَنْصُوبٌ** et se nomme (**خَبَرٌ لَيْسَ**)

زَيْدٌ طَالِبٌ

زَيْدٌ : مُبْتَدَأٌ طَالِبٌ : خَبَرٌ
(Zayd est un étudiant)

لَيْسَ زَيْدٌ طَالِبًا

زَيْدٌ : اسْمٌ لَيْسَ مَرْفُوعٌ طَالِبٌ : خَبَرٌ لَيْسَ مَنْصُوبٌ
(Zayd n'est pas un étudiant)

Le (خَبْرُ لَيْسَ) est souvent accompagné
de la particule (بِ) !



لَيْسَ زَيْدٌ جَالِسًا

لَيْسَ زَيْدٌ بِجَالِسٍ

COURS D'ARABE EN VIDÉO

النَّوَاسِخُ

حُرُوفٌ

إِنَّ وَأَخَوَاتُهَا

إِنَّ زَيْدًا جَالِسٌ

إِنَّ

إِنَّ زَيْدًا جَالِسٌ

لَكِنَّ

لَكِنَّ زَيْدًا جَالِسٌ

كَأَنَّ

كَأَنَّ زَيْدًا عَالِمٌ

لَعَلَّ

لَعَلَّ زَيْدًا نَاجِحٌ

لَيْسَ

لَيْسَ زَيْدٌ قَائِمًا

أَفْعَالٌ

كَانَ
وَأَخَوَاتُهَا

لَيْسَ زَيْدٌ قَائِمٌ

لَيْسَ

لَيْسَ زَيْدٌ قَائِمًا

المفعول به

Le complément d'objet direct

COURS D'ARABE EN VIDÉO

المَفْعُولُ بِهِ

C'est le nom qui subit l'action du verbe.

(هُوَ الْإِسْمُ الَّذِي يَقَعُ عَلَيْهِ الْفِعْلُ)

ضَرَبَ زَيْدٌ يَاسِرًا
ضَرَبَكَ زَيْدٌ

Le مَفْعُولُ بِهِ fait partie d'un groupe de mots liés au verbe qui se nomment المَفَاعِلُ

المفعولُ بِهِ

ضَمِيرٌ

إِسْمٌ ظَاهِرٌ

الإِعْرَابُ

الْجُرُّ

النَّصْبُ

الرَّفْعُ

التَّمْيِيزُ

كَمْ طَالِبًا فِي الْفَصْلِ

المَفْعُولُ بِهِ

ضَرَبَ زَيْدٌ يَاسِرًا

خَبَرٌ كَانَ وَأَخَوَاتِهَا

لَيْسَ زَيْدٌ قَائِمًا

إِسْمٌ إِنَّ وَأَخَوَاتِهَا

إِنَّ زَيْدًا قَائِمٌ

الظُّرُوفُ

فَوْقَ ، تَحْتَ ، قَبْلَ

المَفْعُولُ بِهِ

إِسْمٌ ظَاهِرٌ

ضَرَبَ زَيْدٌ يَاسِرًا

ضَمِيرٌ

ضَرَبْتُكَ زَيْدٌ

الضَّمَائِرُ الْمُتَّصِلَةُ

Les pronoms affixés

الْجَرُّ

كِتَابُكَ ، لَكَ ، عَلَيْكَ

النَّصْبُ

الرَّفْعُ

كَتَبْتُمْ ، كَتَبُوا ، كَتَبْنَا

الضَّمَائِرُ الْمُنْصَلَةُ

الْمَنْصُوبَةُ

COURS D'ARABE EN VIDÉO

الضَّمَائِرُ الْمُتَّصِلَةُ الْمَنْصُوبَةُ

Les pronoms affixés

الغَائِبُ

Troisième personne

||
Elle
Ils Elles
duels
Ils
Elles

هُ
هَا
هُمَا
هُمْ
هُنَّ

المُخَاطَبُ

Deuxième personne

Toi masc
Toi fém
Vous duel
Vous masc
Vous fém

لَكَ
لِكِ
كُـمَا
كُـم
كُنَّ

المُتَكَلِّمُ

Première personne

Je
Nous

(ن) اِي
نَا



Les الضمائر المتصلة المنصوبة
sont les mêmes que الضمائر المتصلة المجرورة

ضَرَبَكَ زَيْدٌ

السَّلَامُ عَلَيْكَ

مِبَادِي اللُّغَةِ
COURS D'ARABE EN VIDÉO

ضَرَبَ زَيْدٌ	لَعَلَّ	أَنَّ	الضَّمَائِرُ
ضَرَبَنِي زَيْدٌ	لَعَلِّي	أَنَّيَ إِنِّي	ي
ضَرَبَنَا زَيْدٌ	لَعَلَّنَا	أَنَا	نَا
ضَرَبَكَ زَيْدٌ	لَعَلَّكَ	أَنَّكَ	كَ ، كِ
ضَرَبَكُمَا زَيْدٌ	لَعَلَّكُمَا	أَنَّكُمَا	كُمَا
ضَرَبَكُم زَيْدٌ	لَعَلَّكُمْ	أَنَّكُمْ	كُمْ
ضَرَبَكُنَّ زَيْدٌ	لَعَلَّكُنَّ	أَنَّكُنَّ	كُنَّ
ضَرَبَهُ زَيْدٌ	لَعَلَّهُ	أَنَّهُ	هُ
ضَرَبَهَا زَيْدٌ	لَعَلَّهَا	أَنَّهَا	هَا
ضَرَبَهُمَا زَيْدٌ	لَعَلَّهُمَا	أَنَّهُمَا	هُمَا
ضَرَبَهُمْ زَيْدٌ	لَعَلَّهُمْ	أَنَّهُمْ	هُمْ
ضَرَبَهُنَّ زَيْدٌ	لَعَلَّهُنَّ	أَنَّهِنَّ	هُنَّ

اجْعَلْ لِكُلِّ مِنَ الْأَفْعَالِ التَّالِيَةِ مَفْعُولًا بِهِ ضَمِيرًا مُتَّصِلًا وَاسْتَعْمِلْ جَمِيعَ الضَّمَائِرِ
الْمَنْصُوبَةِ

مثال : ضَرَبَ زَيْدٌ = ضَرَبَنِي ، ضَرَبْنَا ، ضَرَبَكَ ،
ضَرَبَكَ

١ ضَرَبَ زَيْدٌ

٢ يُحِبُّ زَيْدٌ

٣ يُسَاعِدُ زَيْدٌ



مبادئ اللغة

COURS D'ARABE EN VIDÉO

L'utilisation de mes vidéos reste libre, vous pouvez disposer de celles-ci comme vous l'entendez que ce soit pour transférer ou utiliser comme support d'enseignement ou de révision à titre personnel ou collectif vous avez toute mon approbation.

Par contre j'interdis formellement toute modification qui pourrait être apportée à celles-ci, de même que leur utilisation à but lucratif et/ou commercial.

Quiconque s'aventurerait à faire cela en portera l'entière responsabilité devant Allah le Jour des comptes.

Les musulmans respectent leurs engagements et certes Allah n'aime pas les traîtres.